



டிசம்பர் 26 ஆம் தேதி முதல் மாகாணம் முழுக்கவுமான முடக்கத்தை ஒன்ட்டேரியோ அரசாங்கம் அறிவிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 22, 2020) – டிசம்பர் 26, 2020 முதல், ஒன்ட்டேரியோ அரசாங்கம் [மாகாணம் முழுக்கவுமான முடக்கத்தினை](#) அறிவித்துள்ளது; இது ரீஜன் ஆஃப் பீல் உள்பட தெற்கு ஒன்ட்டேரியோ பகுதியில் ஜனவரி 23, 2021 வரை அமலில் இருக்கும்.

ரீஜன் ஆஃப் பீல் பகுதியின் ஒரு பாகமாக இருக்கின்ற ப்ராம்ப்ட்டன் நகரமானது மாகாணத்தின் [அதிதீவிர ஊரடங்கு மட்டத்தில் \(Grey-Lockdown level\)](#) நவம்பர் 23, 2020 முதல் இருந்துவருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்டவை உள்பட, ஆனால் அவை அல்லாதனவும் அடங்கும்:

ஒழுங்கு செய்யப்படுகின்ற பொது நிகழ்ச்சிகள், சமூகக் கூட்டங்கள் மற்றும் மத சேவைகள், ஈமக்கிரியைகள் மற்றும் சடங்குகள்

- ஒரே வீட்டில் வாழ்வோர் மற்றும் அத்தியாவசிய ஆதரவு அளிப்போர் தவிர்த்து வேறு எவருடனும் கட்டிடங்களுக்கு உள்ளாக ஒழுங்குசெய்யப்படுகின்ற எந்தவித பொது நிகழ்ச்சிகள் அல்லது சமூகக் கூட்டங்களிலும் கூடலாகாது. மூத்த குடிமக்கள் உள்பட தனித்து வாழ்பவர் ஒரே ஒரு வெளிநபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை கருத்தில் கொள்ளலாம்;
- திறந்தவெளியில் ஒழுங்குசெய்யப்பட்டுகின்ற எந்தவித பொது நிகழ்ச்சிகள் அல்லது சமூகக் கூட்டங்களிலும் அதிகபட்சம் 10 நபர்கள் மட்டுமே இருக்கலாம்;
- திருமண நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்கு சேவைகள் மற்றும் மதச் சேவைகள், ஈமக்கிரியைகள் அல்லது சடங்குகளில், சமூக இடைவெளியைப் பேண முடியும் என்கிற பட்சத்தில், கட்டிடங்களுக்குள்ளாக 10 நபர்கள் அல்லது திறந்தவெளியில் 10 நபர்கள் மட்டுமே இருக்கலாம்.

வணிகங்கள்

- மளிகை பொருட்களை விற்கின்ற தள்ளுபடி மற்றும் பெரிய பெட்டி சில்லறை விற்பனையாளர்கள் கடையில் ஷாப்பிங் செய்வதற்கான 25 சதவீத திறனுடன் மட்டுப்படுத்தப்படுவார்கள். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் மற்றும் பிரதானமாகவே உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் இதுபோன்ற கடைகள், மற்றும் அத்துடன் மருந்தகங்கள், கடையின் உள்புறம் சாதாரணமாக கூடும் கூட்டத்தின் திறனில் 50 சதவீத அளவிற்கு மட்டுமே தொடர்ந்து செயல்படும்;
- உணவகங்கள், பார்கள் மற்றும் உணவு மற்றும் பானம் விற்கும் நிறுவனங்கள் ஆகியவை, உணவுப்பொருட்களை வாங்கி வெளியில் எடுத்துச் சென்றுவிடுகின்ற சேவை, காரில் இருந்தபடி



சாப்பிடுகின்ற சேவை மற்றும் டெலிவரி செய்தல் ஆகிய சேவைகளை மட்டுமே வழங்க முடியும். உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமர்ந்து சாப்பிடும் சேவைகள் அனுமதிக்கப்படவில்லை;

- முடி அலங்கார நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள், நகம் திருத்தும் நிலையங்கள் மற்றும் பச்சைகுத்தும் பார்லர்கள் உள்ளிட்ட தனிநபர் பராமரிப்பு சேவைகள் மூடப்பட்டே இருக்கும்;
- கேசினோக்கள், பிங்கோ ஹால்கள் மற்றும் பிற விளையாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டே இருக்கும்;
- நீச்சல் குளங்கள் உள்ளிட்ட உட்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் மூடப்பட்டே இருக்கும்.

மேலும் மாகாண அளவிலான முடக்க நடவடிக்கைகள் பற்றி [இங்கு](#) படிக்கவும்.

கோவிட் -19 தொற்று பரவல் காலத்தின்போது, ப்ராம்ப்ட்டன் நகரில் 2020 ஆன் ஆண்டின் விடுமுறைக்காலம்

நகர் மன்றம் மற்றும் பெருநிறுவன வசதிகள்

வரவிருக்கும் விடுமுறை நாட்களில், நகர் மன்றம் உட்பட பல ப்ராம்ப்ட்டன் நகராட்சி அலுவலகங்கள் 2020 டிசம்பர் 24 வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல், 2021 ஜனவரி 4 திங்கட்கிழமை காலை 8:30 மணி வரை பொதுமக்கள் வராதபடி மூடப்படும்.

தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவைகள், போக்குவரத்து சேவைகள், சட்ட அமலாக்கம், சாலை பராமரிப்பு செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கியமான சேவைகளும் சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.

நகர மன்றம் மற்றும் பெருநிறுவன வசதிகள் தனிநபர் சேவைகளுக்கு, முன்பதிவின்பேரில் மட்டுமே திறந்திருக்கும். போகிறபோக்கில் வருவது அனுமதிக்கப்படமாட்டாது. முன்பதிந்த சந்திப்புக்கு பதிவு செய்ய, வருகை தரவும் : www.brampton.ca/skipthephone.

நகரின் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வசதிகள்

ப்ராம்ப்ட்டன் நகரத்தின் அனைத்து பொழுதுபோக்கு வசதி அமைப்புகளும் பொதுமக்கள் வருகைக்கு மூடப்பட்டுள்ளன. உடலை பொருத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்வதற்கான ஆன்லைன் வீடியோக்களுக்கு, [இங்கே](#) கிளிக் செய்க.

குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வைப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகரின் திறந்தவெளி பனிச்சறுக்கு வளையங்கள், வானிலை அனுமதிக்கும் பட்சத்தில் திறந்திருக்கும். செயல்படும் நேரங்களை www.brampton.ca/outdoorskating இல் காணலாம்.



சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது, குறிப்பாக COVID-19 இன் போது, நகரத்தின் முக்கிய முன்னுரிமைகொண்ட விஷயமாகும். பீல் பொது சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு இணங்க, இந்த பனிச்சறுக்கு வளையகளுக்கு வருகை தருவதற்கு முன்பதிவு செய்யும் முறை உள்ளது. இது தனிநபர்கள் கூடுவதற்கான கொள்திறன் தேவைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, தேவைப்பட்டால் தொற்று ஏற்பட்டதன் தடமறிதலையும் சாத்தியமாக்கும்.

திறந்தவெளி நிகழ்ச்சித் திட்டமிடலை சரிசெய்துகொள்ளுதல் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இங்கு காணலாம்: www.brampton.ca/recreation.

உப சட்டங்கள் அமலாக்கம்

விடுமுறை நாட்களில் மாகாண மற்றும் நகராட்சி துணை சட்டங்களை அமல்படுத்த ப்ராம்ப்ட்டன் சட்ட அமலாக்க அதிகாரிகள் பீல் பிராந்திய போலீஸுடன் இணைந்து செயல்படுவார்கள். குடியிருப்பாளர்களுக்கு இவையனைத்தும் நினைவுபடுத்தப்படுகிறது:

- அவர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே கூடலாம் /கொண்டாடலாம். தனியாக வசிப்பவர்கள், ஒரே ஒரு அடுத்த வீட்டு உறுப்பினருடன் ஒன்றுகூடுவதைக் கருத்தில் கொள்ளலாம்;
- இப்படி கூடுபவர்கள் மற்றவர்களிடமிருந்து உடல்ரீதியாக தூரத்தை 2 மீட்டர் பராமரிக்க வேண்டும்;
- கட்டிடங்களுக்கு உட்புறமான பொது இடங்களில், உடல் தூரத்தை பராமரிக்க முடியாவிட்டால் மற்றும் திறந்தவெளியில், முகத்திரை கட்டாயம் எனும் இடங்களில், முகக் கவசங்களை அணிய வேண்டும். மருத்துவ காரணங்களால் முகக்கவசம் அல்லது முகத்திரை அணிய முடியாதவர்கள் உட்பட இந்த சில நபர்களுக்கு இந்த துணை சட்டம் விலக்கு அளிக்கிறது: இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; அவசர உத்தரவுகளின்படி தடகள நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள். மேலும் தகவல்களுக்கு, வருகை தரவும்: www.brampton.ca/masks.

கட்டுப்பாடுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும்/அல்லது வழக்கு தொடுத்த அறிவிப்பு வழங்கப்படும். ஒன்ட்டேரியோவை மீண்டும் திறக்கும் சட்டம் மற்றும் உப சட்டத்தின் கீழான விதிமீறல்களுக்கான அபராதகட்டணங்கள், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து \$ 500 முதல், \$100,000 வரை இருக்கும்.

கூடுதல் தகவல் மற்றும் சேவை கோரிக்கைகளுக்கு குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்கள் 311 ஐ அழைக்கலாம், www.311brampton.ca க்கு வருகை தரலாம் அல்லது 311 மொபைல் செயலியை பயன்படுத்தலாம்.



லின்குகள்

- [ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்-19 நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் சேவை பற்றிய புது செய்திகள் \(City of Brampton COVID-19 programming and service updates\)](#)
- [கோவிட்-19 க்கான அறிகுறிகள் \(COVID-19 Symptoms\)](#)
- [ப்ராம்ப்ட்டனில் சோதனை செய்துகொள்ளுதல் \(Testing in Brampton\)](#)
- [தனிமைப்படுத்திக்கொள்வது எப்படி \(How to self-isolate\)](#)
- [கோவிட்-19 தொற்றுப்பரவல் காலத்தில் வணிகங்கங்கள் மற்றும் பணியிடங்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் \(Keeping businesses and workplaces safe during COVID-19\)](#)
- [பீல் பகுதியில் கோவிட்- 19 நோயாளிகள் \(Cases of COVID-19 in Peel\)](#)

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca